

Tamil Murli Quiz 13-07-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையை தேர்வு செய்யவும்:

தந்தை உங்களுக்கு _____ கொடுப்பதற்காக வந்திருக்கிறார். ஞானக் கடலைத் தவிர வேறு யாரும் _____ கொடுக்க முடியாது.

- A. ☐ ஆஸ்தி
- B. ☐ பவித்ரத்தை
- C. ☐ ஞான ரத்தினங்களை
- D. ☐ படிப்பை

Q.2) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பாபா உங்களுக்கு என்ன கூறுகின்றாரோ அல்லது புரிய வைக்கின்றாரோ அதுவே _____ ஆகும்.

- A. ☐ பாடம்
- B. ☐ படிப்பு
- C. ☐ ஸ்ரீமத்
- D. ☐ ஞானம்

Q.3) சரியான விடைகளை தேர்வு செய்யவும்:

ஆத்மாவின் மதிப்பு குறைந்தமைக்கு முக்கிய காரணம் என்ன?

- A. ☐ தேக அபிமானம்
- B. ☐ அசுத்தத்தின் கலப்படம்
- C. ☐ ஞானமின்மை
- D. ☐ துருபிடித்தல்

Q.4) சரியா? தவறா? :

அசுத்தமாக இருக்கக் கூடிய ஆத்மா நினைக்காமல் தூய்மையாக முடியாது. நினைக்கவில்லை என்றால் துரு அப்படியே இருக்கும். தூய்மையாகவில்லை என்றால் தண்டனைகள் கிடைக்கும்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கு ஓய்வெடுப்பதற்காக நிச்சயமாக _____ வேண்டும்.

- A. ☐ தூய்மை ஆக
- B. ☐ முயற்சி செய்ய
- C. ☐ புருஷார்த்தம் செய்ய
- D. ☐ பாபாவை நினைவு செய்ய

Q.6) சரியா? தவறா? :

யார் நன்கு படிக்கிறார்களோ ஸ்ரீமத்படி நடக்கிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். யார் பாபாவிற்கு நிந்தனை செய்கிறார்களோ, கையை விட்டுவிடுகிறார்களோ அவர்கள் பிரஜைகளில் மிகவும் குறைந்த பதவி அடைவார்கள்.

- A. ☐ சரி.
- B. ☐ தவறு

Q.7) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:
நினைக்கவில்லை என்றால் -----.

- A. ☐ பாவ கர்மம் பஸ்மம் ஆவதில்லை
- B. ☐ பாவனம் ஆக முடியாது
- C. ☐ மிக உயர்ந்த நேரம் வீணாகிறது
- D. ☐ ஆத்மா தூய்மை ஆக முடியாது

Q.8) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பாரதம் அழிவற்ற நாடு. இதில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். தண்ணீர் மயமாவதில்லை. பசு, பட்சி என்னென்ன இருக்கின்றதோ அனைத்தும் இருக்கும். மற்றபடி வேறு என்னென்ன கண்டங்கள் இருக்கிறதோ அவை _____ இருக்காது.

- A. ☐ அனைத்தும்
- B. ☐ சூட்சும வதனத்தில்
- C. ☐ சத்யுகத்தில்
- D. ☐ துவாபர்யுகத்தில்

Q.9) சரியான விடையை தேர்வு செய்யவும்:

தந்தையிடமிருந்து முழு சொத்தையும் அடைய வேண்டும் என்றால், _____ இருக்க வேண்டும்.

- A. ☐ முயற்சியும் தீவிர கதியில்
- B. ☐ முழுமையாக பாவனம் ஆகி
- C. ☐ சொல்வதும் செய்வதும் ஒன்றாக
- D. ☐ முழு நேர சேவாதாரியாக

Q.10) சரியான விடையை தேர்வு செய்யவும்:

இந்த ஒரே படிப்பு தான் _____ மாறுவதற்கான படிப்பாகும்.

- A. ☐ நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக
- B. ☐ முள்ளிலிருந்து பூக்களாக
- C. ☐ பதீதத்திலிருந்து பாவனமாக
- D. ☐ நரனிலிருந்து நாராயணனாக